

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

செலசினே மீடியா சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனி நிதிக்கூற்றுக்களின் மூலம் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும்

கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 07 இன் 07 ஆம் பிந்தியின் படி, காசும் காசிற்குச் சமமானவையும் என வகைப்படுத்தப்பட வேண்டிய, 1 மாதம் முதல் 3 மாதம் வரை முதிர்வுக்காலம் கொண்ட ரூபா 8,000,000 பெறுமதியுடைய நிலையான வைப்பு இருப்புகள் 2, முதலீடுகளுக்குள் சேர்க்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக, 2024 திசம்பர் 31 ஆம் திகதியிலான நிதிநிலைக்கூற்றில் முதலீட்டு மீதி அதே பெறுமதியால் அதிகமாகக் காட்டப்பட்டதுடன், காசும் காசிற்குச் சமமானவையும் அதே அளவில் குறைவாகக் காட்டப்பட்டிருந்தன.	எதிர்வரும் ஆண்டில் திருத்தம் செய்யுமாறு கணக்குப் பிரிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.	கணக்கியல் நியமங்களுக்கு இணங்க, முதிர்வுக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு காசும் காசிற்குச் சமமானவையும் அடையாளம் காணப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 8 இன் 42 ஆம் பிந்தியின் படி, முன்னைய ஆண்டுப் பிழைகள் திருத்தப்படும் போது சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் திரட்டிய மீதிகள் பின்நோக்கி மீள்முன்வைக்கப்பட வேண்டும். எனினும், மீளாய்வாண்டின் போது ரூபா 2,502,000 பெறுமதியுடைய முன்னைய ஆண்டுப் பிழைத் திருத்தங்களுக்காக 2024 திசம்பர் 31 ஆம் திகதியிலான நிதிக்கூற்றுக்களில் மீள்முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், 49 ஆம் பிந்தியின் படி போதுமான வெளிப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	முன்னைய ஆண்டுப் பிழைத் திருத்தங்களுக்காக சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் திரட்டிவைக்கப்பட்ட இலாப மீதிகளை மீள்முன்வைத்து, அதற்கான விரிவான குறிப்பை அடுத்த ஆண்டின் நிதி அறிக்கைகளுடன் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.	முன்னைய ஆண்டுப் பிழைகள் கணக்கீட்டு நியமத்திற்கு இணங்க பின்நோக்கி மீள்முன்வைக்கப்பட வேண்டும்.
(இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன் 77 ஆம் பந்தி மற்றும் 81(உ) பந்தியின் படி, மீளாய்வாண்டிற்கான ரூபா. 2,359,152 பெறுமதியுடைய பிற்போட்ட வரி சொத்து கணக்கிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கவில்லை. இதன்	தேவையான திருத்தங்களுடன் 2025 ஆம் ஆண்டின் நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.	கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் பிற்போட்ட வரிச் சொத்து கணக்கிடப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும்.

விளைவாக நிதிக்கூற்றில் நடைமுறையல்லாச் சொத்துக் களும், விரிவான வருமான கூற்றில் பிற்போடப்பட்ட வரி வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருந்தன. மேலும், அதே நியமத்தின் 79 ஆம் 80 ஆம் பந்திகளின் படி வருமான வரிச் செலவில் உள்ளடக்கப்பட்ட செலவுகள் அடங்கிய நிதிக்கூற்றில் தனித்தனியாக வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

- (ஈ) இலங்கை நிதி அறிக்கையிடல் நியமம் 15 இன் 46 ஆம் 51 ஆம் பந்திகளின் படி, வருமானம் அங்கீகரிக்கப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வணிகத் தள்ளுபடிகள் கழித்த பின்னரான தொகையே வருமானமாகக் கணக்கிடப்பட வேண்டும். எனினும், மீளாய்வாண்டின் போது ரூபா 5,517,052 பெறுமதியுடைய வணிகத் தள்ளுபடிகள் கழிக்கப்படுவதற்கு முன்னரான விலைகள் வருமானமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இதனால் அதே பெறுமதியால் மொத்த இலாபம் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- தேவையான திருத்தங்களுடன் 2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு கணக்குப் பிரிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நியமங்களுக்கு இணங்க வருமானம் சரியாக அடையாளம் காணப்பட்டு கணக்கிடப்பட வேண்டும்.
- (உ) இலங்கை நிதி அறிக்கையிடல் நியமம் 16 இன் படி, மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு கம்பனி பயன்படுத்தி வந்த கட்டிடத்திற்குரிய பயன்பாட்டு உரிமைச் சொத்து மற்றும் குத்தகைப் பொறுப்பு ஆகியவை ரூபா 4,267,034 அளவிற்கு குறைவாகக் கணக்கிடப்பட்டிருந்தன. மேலும், மேற்குறித்த நியமத்தின் 31 ஆம் 32 ஆம் பந்திகளின் படி இக் கட்டிடத்தின் வருடாந்த பெறுமானத்தேய்வு கணக்கிடப்படாமையால், மீளாய்வாண்டின் நட்டம் ரூபா 6,618,120 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- சரியான பதிவுகளை நிதி அறிக்கையிடல் நியமத்திற்கு இணங்க பயன்பாட்டு உரிமைச் சொத்துப் பெறுமதியும் குத்தகைப் பொறுப்பும் சரியாகக் கணக்கிடப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
- மேற்கொண்டு பதிவு கணக்குகளைப் பதிவு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டதுடன் அச் சீராக்கங்களுக்குத் தேவையான ஆவணங்கள் 2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 53 ஆம் 54 ஆம் பந்திகளின் படி குத்தகைச் சொத்துக்களுக்கு உரித்தான நிதிக்கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- | | | |
|---|---|--|
| <p>(ஊ) இலங்கை கணக்கீட்டு நியமம் 37 இன் 28 ஆம் 86 ஆம் பந்திகளின் படி, நிகழ்த்தக்க பொறுப்புகள் தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். எனினும், கம்பனிக்கு எதிராக வழங்குநர்களும் ஊழியர்களும் தாக்கல் செய்திருந்த 7 வழக்குகள் தொடர்பாக எந்தவித வெளிப்படுத்தலும் நிதிக்கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.</p> | <p>நிகழ்த்தக்க பொறுப்புகள் தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய வெளிப்படுத்தல்களுடன் 2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு கணக்குப் பிரிவிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> | <p>நியமத்திற்கிணங்க நிகழ்த்தக்க பொறுப்புகள் தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய வெளிப்படுத்தப்பட வேண்டும்.</p> |
|---|---|--|

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

- | கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|--|--|---|
| <p>(அ) மீளாய்வாண்டில் வங்கி வட்டி வருமானம் மற்றும் கிடைக்கவேண்டிய வங்கி வட்டி வருமானம் என்பன முறையே ரூபா 648,930 மற்றும் ரூபா 627,777 இனால் நிதிக்கூற்றுக்களில் குறைவாகக் காண்பிக்கப்பட்டிருந்தன.</p> | <p>சுட்டிக்காட்டப்பட்டுள்ள கணக்கீடுகளுக்கமைய சரியான பதிவுகளை இடுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சீராக்கல்கள் தொடர்பான ஆவணங்கள் 2025 ஆம் ஆண்டு கணக்கறிக்கையுடன் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> | <p>வங்கி வட்டி வருமானம் மற்றும் கிடைக்கவேண்டிய வங்கி வட்டி வருமானம் என்பன சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.</p> |
| <p>(ஆ) கம்பனியால் தனியார் காப்புறுதி நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட ஊழியர் சுகாதார காப்புறுதி ஒப்பந்தம் 2024 ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியிருந்ததுடன், 2023 செப்டெம்பர் மாதத்தில் இடப்பட்ட பிழையான நாட்குறிப்புப் பதிவு காரணமாக அக் காப்புறுதிக் கம்பனியின்</p> | <p>2025 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கைகளைத் தயாரிக்கும் போது இதனைச் சீர்செய்வதற்கு கணக்குப் பிரிவுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p> | <p>முறையான அனுமதியுடன் சரியான நாட்குறிப்புப் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p> |

பெயரில் ரூபா 3,183,405 ஆன கடன்பட்டோர் மீதி ஒன்று ஏற்பட்டிருந்தது. மீளாய்வாண்டில் ரூபா 1,729,824 ஆகக் காணப்பட்ட ஏனைய கடன்கொடுத்தோர் மீதியிலிருந்து குறித்த கடன்பட்டோர் மீதி கழிக்கப்பட்டிருந்தமையால், வர்த்தகக் கடன்கொடுத்தோர் குறைந்தும் மற்றும் பிடித்து வைத்த உழைப்பு அப் பெறுமதியால் அதிகரித்தும் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.

- (இ) 2023 ஆண்டின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களில் செலுத்த வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ரூபா 24,619,076 ஆகக் காணப்பட்டதுடன், மீளாய்வாண்டில் அக் கணக்கின் ஆரம்ப மீதி ரூபா 23,178,009 ஆகக் காணப்பட்டமையால் அக் கணக்கின் ஆரம்ப மீதியில் ரூபா 1,441,067 வேறுபாடு அவதானிக்கப்பட்டது. அதேபோல் 2023 ஆண்டின் இறுதித் திகதியில் பிடித்து வைத்த வருவாய் ரூபா 161,107,380 ஆக இருந்த போதிலும், மீளாய்வாண்டின் அக் கணக்கின் ஆரம்ப மீதி ரூபா 163,946,240 ஆகக் காணப்பட்டமையால் அக் கணக்கின் ஆரம்ப மீதியில் ரூபா 2,838,860 வேறுபாடு அவதானிக்கப்பட்டது. அதற்கமைய, ரூபா 4,279,927 மொத்த வேறுபாட்டிற்கான காரணங்களைச் சமர்ப்பிக்க முகாமைத்துவம் தவறியிருந்தது.
- (ஈ) இலங்கை சுற்றுலாச் சபை யிடமிருந்து 2007 ஆம் ஆண்டிலிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 2,468,480 பெறுமதிக்காக ரூபா 185,136 மாத்திரமே இழப்பீட்டு நடவடிக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் மீளாய்வுக் காலப்பகுதியில் கடன்பட்டோர் மீதி ரூபா 2,283,344 இனால் அதிகளவில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன்,
- ஆரம்ப மீதிகளில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து, இனிவரும் காலங்களில் இத்தவறு மீண்டும் ஏற்படாதவாறு Tally (System Provider) ஊடாக கட்டுப்பாட்டு நடைமுறையொன்றைப் பேணுவதற்கு கணக்கீட்டுப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ' ஆரம்ப மீதிகளில் காணப்பட்ட வேறுபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சீராக்கல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- குறித்த கடனை அறவிடுவதற்குத் தேவையான ஆவணங்கள் தற்போது இல்லாமையினால் இந் நிலுவையை அறவிட முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திடமிருந்து கிடைக்கவேண்டிய நிலுவையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது இழப்பீட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகரிக்க வேண்டும்.

இழப்பு அதே பெறுமதியினால் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

- (உ) 2024 திசம்பர் 31 ஆம் திகதியன்று நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள கடன்கொடுத்தோர் மீதியில் ரூபா 935,822 பெறுமதியான மறைப் பெறுமானம் உள்ளடங்கியிருந்த துடன், இம்மீதிகள் 03 வருடங்களுக்கும் மேலாகக் கொண்டு வரப்பட்டிருந்தன. இம்மீதிகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு மீளாய்வுக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- குறித்த மறைப் பெறுமானங்களை 2025 ஆம் ஆண்டில் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடன்கொடுத்தோர் மீதியிலுள்ள மறைப் பெறுமானங்களை அடையாளங்கண்டு கணக்குகளில் சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஊ) 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவை வரிச் சட்டத்தின் 3(1) பிரிவின் பிரகாரம், ஒரு நபரால் செலுத்தப்பட்ட பொருளாதார சேவை வரியானது அந்நபரின் குறித்த வரி மதிப்பீட்டு ஆண்டிற்குரிய வருமான வரியுடன் ஈடுசெய்யப்பட முடியும். எனினும், நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டிலிருந்து வருமான வரி செலுத்தப்படாத பின்னணியில், சுமார் 11 வருடங்களாகப் பெற்றுக்கொள்ள உரிமையற்ற ரூபா 3,599,744 பெறுமதி, பெற வேண்டிய பொருளாதார சேவை வரியாக நிதி நிலைமைக்கூற்றில் வர்த்தக மற்றும் ஏனைய பெற வேண்டியவைகளின் கீழ் காட்டப்பட்டிருந்தது.
- பதில் வழங்கப்படவில்லை.
- சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இல்லாதிருந்தமை

விடயம்	தொகை	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வு சான்று	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
ரூபா				
(அ) ஏனைய வர்த்தகக் கடன்கொடுத்தோர்கள்	34,049,519	விரிவான அட்டவணைகள்	ஏனைய வர்த்தகக் கடன்கொடுத்தோர் தொடர்பான கோப்புகளைத் தேடி, இம்மீதிகள் குறித்த அறிக்கையொன்றை	ஏனைய வர்த்தகக் கடன்கொடுத்தோர் மீதிகளை விரிவாகப் பரிசோதனை செய்வதற்குத்

எதிர்வரும் கணக்காய்வு தேவையான
மற்றும் முகாமைத்துவக் விரிவான துணை
கூட்டத்தில் சமர்ப்பித்து, அட்டவணைகள்
அவ்வாறான மீதிகள் கணக்காய்விற்கு
தொடர்பில் எடுக்கப்பட வழங்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் வேண்டும்.
குறித்து அறிவுறுத்தல்கள்
கோரப்படும் எனவும்,
அதற்கமையக் கிடைக்கும்
பரிந்துரைகளின் அடிப்படை
யில் அடுத்தகட்ட
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு
கணக்கீட்டுப் பிரிவுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆ) ஐயக்கடன்களைப் பதிவழித்தல்	4,104,013	கடன்பட்டோர் கோப்புகள்	அறவிட முடியாத 27 கடன்பட்டோரின் மொத்தத் தொகையுடன் தொடர்புடைய கோப்புகளில் தேடிக் கண்டறிய முடிந்த 7 கோப்புகள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.	பதிவழிக்கப்பட்ட ஐயக்கடன்களைப் பரிசோதிப்பதற்காக கடன்பட்டோரின் கோப்புகள் கணக்காய்விற்கு வழங்கப்பட வேண்டும்.
(இ) வருமானம்	2,477,827	விலைப்பட்டியல்கள்	மீளாய்வாண்டில் 15 நாட்குறிப்புப் பதிவுகள் மூலம் ரூபா 2,959,077 பெறுமதியான தொகை வருமானமாக இனங்காணப்பட்டது, இது அடையாள அட்டைகளை அச்சிடுவதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தினால் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.	நாட்குறிப்புப் பதிவுகளுடன் தொடர்புடைய விலைப்பட்டியல்கள் கணக்காய்விற்கு வழங்கப்பட வேண்டும்.
(ஈ) நாட்குறிப்புப் பதிவுகள்		மூல ஆவணங்கள்	நிதியாண்டிற்குள் கணக்கிடப்பட்டிருந்த நாட்குறிப்புப் பதிவுகளுக்காகத் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டு உறுதிச்சீட்டுகள் தொடர்பான மூல ஆவணங்கள் பேணப்படவில்லை எனவும், இனிவரும் காலங்களில் நாட்குறிப்புப் பதிவுகளை	நாட்குறிப்புப் பதிவுகளுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அது தொடர்பான மூல ஆவணங்கள் பேணப்பட வேண்டும்.

முறையான அனுமதிக்கு
உட்படுத்தி உரிய மூல
ஆவணங்களைப்
பேணுமாறு கணக்கீட்டுப்
பிரிவுக்கு அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

(உ) கடன்கொடுத்தோர் மீதிகளைக் கழித்தெழுதல்	2,214,541	கடன்கொடுத்தோர் கோப்புகள் மற்றும் மீதி உறுதிப்படுத்தல்கள்	எதிர்காலத்தில் இத்தவறுகளைத் திருத்தி, இவ்வாறான கழித்தெழுதல்கள் தொடர்பான கோப்புகளைப் பேணுமாறு கணக்குப் பிரிவிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை விதிகளுக்கமைய முறையான நடைமுறையொன்றின் கீழ் கழித்தெழுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், கோப்புகள் மற்றும் விபரங்கள் கணக்காய்விற்கு வழங்கப்பட வேண்டும்.
---	-----------	--	--	---

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 05 வருடங்களுக்கும் மேலாகக் கொண்டுவரப்பட்ட வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்க வேண்டியவைகளில் உள்ளடங்கியிருந்த E-Mansala கட்டுப்பாட்டுக் கணக்கு மற்றும் தண்டப்பணம் மற்றும் மிகைக் கட்டணங்கள் முறையே ரூபா 367,917 மற்றும் ரூபா 194,068 உள்ளடங்கலாக மொத்தத் தொகை ரூபா 561,985 மீளாய்வுக் காலப்பகுதியிலும் அறவிடப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பல வருடங்களாகக் காணப்படும் வர்த்தக மற்றும் ஏனைய பெறவேண்டிய பணத்தில் உள்ளடங்கிய இப்பணம் தொடர்பாக பணிப்பாளர் சபைக்கு முன்வைத்து, தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.	வர்த்தக மற்றும் ஏனைய பெறவேண்டியவைகளில் உள்ளடங்கியுள்ள இம்மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வுக் காலப்பகுதியின் இறுதித் திகதியில் வர்த்தகக் கடன்பட்டோர் மீதி ரூபா 291,971,139 ஆக இருந்ததுடன், அதில் ரூபா 198,174,298	அக் கடன்களை அறவிடுவதற்கு அரசு நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சின் செயலாளர் ஊடாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், அக்	கடன்பட்டோர் மீதிகளை அறவிடுவதற்கு நிறுவனம் போதிய நடவடிக்கைகளை

அல்லது மொத்தக் கடன்பட்டோர் மீதியில் 68 சதவீதம் 05 வருடங்களுக்கு மேற்பட்ட கடன்பட்டோரைக் கொண்டிருந்தது. இக் கடனாளிகளுள் ரூபா ஒரு மில்லியனை விஞ்சிய 23 அரசு நிறுவனங்களும் ஓர் அரசியல் கட்சியும் உள்ளடங்கியிருந்தன. மொத்தக் கடன்பட்டோர் மீதியில் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட மீதி ரூபா 223,474,984 அல்லது 77 சதவீதமாக இருந்ததுடன், இம்மீதிகளை அறவிடுவதற்கு நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. மேலும், 2024 திசம்பர் 31 அன்று மொத்தக் கடன்பட்டோர் மீதியில் 2006 ஆம் ஆண்டிலிருந்து காணப்படும் ரூபா 6,611,743 பெறுமதியான இனங்காணப்படாத கடன்பட்டோர் மீதியும் உள்ளடங்கியிருந்ததுடன், அம் மீதியை அறவிடுவதற்கு மீளாய்வாண்டிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடன்களை அறவிடுவதற்கு வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்ததாகவும், இனங்காணப்படாத கடன்பட்டோர் மீதிகளை உறுதிப்படுத்துவதற்கான கோப்புகளைத் தற்போது கண்டறிய முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அம்மீதிகளை அறவிட வேண்டும்.

1.6.2 செலுத்தவேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>கம்பனியின் வர்த்தகக் கடன்கொடுத்தோர் மீதி ரூபா 245,128,156 ஆக இருந்ததுடன், அதில் ரூபா 62,522,964 அல்லது மொத்த கடன்கொடுத்தோர் மீதியில் 25.5 சதவீதம் 5 வருடங்களுக்கு மேலாகக் கொண்டுவரப்பட்டிருந்தது. மேலும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட இம்மீதியில் ரூபா 1,000,000 இற்கும் அதிகமான 20 மீதிகளின் மொத்தப் பெறுமதி ரூபா 53,770,873 ஆக இருந்ததுடன், மீளாய்வுக் காலப்பகுதியில் இம்மீதிகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>குறித்த மீதிகளை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>	<p>கடன்கொடுத்தோர் மீதிகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>

1.6.3 முற்பணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>2016 ஆம் ஆண்டில் விலைமனுக்கோரல் இன்றி, அதிவேக அச்சுப் பணிகளை (Express Printing) முன்னெடுக்கும் நோக்கில் இராஜகிரிய பிரதேசத்தில் 02 கட்டிடங்கள் 02 வருட காலமாகவும் 01 வருட காலமாகவும் கையகப்படுத்தப் பட்டிருந்தன. அதற்காக 02 சந்தர்ப்பங்களில் மொத்தமாக ரூபா 1,200,000 முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது. இக் கட்டிடங்களுள் ஒன்று பாவனைக்கு உகந்த நிலைக்குக்கூடக் கொண்டுவரப் பட்டிருக்கவில்லை என்பதுடன், ஒரேயொரு வாடகை ஒப்பந்தம் மாத்திரமே கையெழுத்திடப் பட்டிருந்தது. எவ்வாறாயினும், இக்கட்டிடத்தில் 10 மாதங்கள் போன்ற குறுகிய காலமே தங்கியிருந்த போதிலும், செலுத்தப்பட்ட முற்பணத்தை அறவிடுவதற்கு மீளாய் வாண்டின் இறுதிவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பிரதேசத்தில் கட்டிடம் தொடர்பாகச் செலுத்தப்பட்ட வாடகை முற்பணத்தை மீண்டும் அறவிட முடியாது என இனங்காணப்பட்டதுடன் குறித்து பணிப்பாளர் சபைக்குத் தெளிவுபடுத்தி அறிவுறுத்தல்களைப் பெற்று அதற்கமைய செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>	<p>சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது பெறுகை வழிகாட்டிகளுக்கமையச் செயற்பட வேண்டும் என்பதுடன், செலுத்தப்பட்ட முற்பணத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>(அ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை</p>	<p>நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த வரைவு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், கம்பனி மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும்</p>	<p>2025 அக்டோபர் 17 அன்று வருடாந்த வரைவு அறிக்கை கணக்காய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>	<p>சுற்றறிக்கையின் படி நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த வரைவு அறிக்கை என்பன கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம்</p>

வருடாந்த வரைவு
அறிக்கையை 2025
அக்டோபர் 17 அன்றே
கணக்காய்விற்குச்
சமர்ப்பித்திருந்தது.

சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

(ஆ) 2018 ஆம் நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட பணியாளர்
ஆண்டின் 19 ஆம் ஆளுநர்கள் சபை தமது பணியாளர் தொகுதியில் தொகுதியை
இலக்க தேசிய உள்ளகக் கணக்காய்வுப் பணிகளுக்காகத் தொகுதியில் அங்கீகரிக்கும்
கணக்காய்வுச் சட்டத்தின் 40(1) தகுதியான உள்ளகக் கணக்காய்வாளர் பதவி உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கும்
மற்றும் 40(2)(1) கணக்காய்வாளர் அது அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உள்ளகக் விரைவுபடுத்த
உப பிரிவுகள் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கணக்காய்வாளர் சட்டத்திற்கமையத்
போதிலும், நிறுவனத்தில் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் தகுதியான
உள்ளகக் கணக்காய்வாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளகக் கணக்காய்வாளர்
பதவியொன்றை அங்கீகரிப்பதற்கு ஒரூவர் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வறிக்கைத் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

1.8 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு வரிச் சட்டத்தின் 17 மற்றும் 18 ஆம் பிரிவுகளுக்கமைய, கம்பனியால் மீளாய்வாண்டின் மூன்றாம் நான்காம் காலாண்டு களுக்குரிய சமூகப் பாதுகாப்பு வரியாக ரூபா 4,741,209 ஆன பெறுமதியை நிதிக்கூற்றுக்களில் காண்பித்திருந்த போதிலும், அக்காலாண்டுகளுக்குரிய ரூபா 13,435,044 பெறுமதியான விலைப் பட்டியல் பெறுமதியின் அடிப்படையில் சமூகப் பாதுகாப்பு வரி கணக்கிடப்பட்டிருக்கவில்லை. மேலும், மீளாய்வாண்டு முடிவடையும் போதும் உரிய வரித் தொகைகள் செலுத்தப்பட்டிராததுடன் குறித்த சட்டத்தின் 18 ஆம் பிரிவின் படி குறித்த வரி நிலுவைக்காக கம்பனியால் செலுத்த வேண்டிய தண்டப்பணம் ரூபா 568,945 ஆக நிலவியது.

சமூகப் பாதுகாப்பு வரி செலுத்துவது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு மற்றும் உரிய அமைச்சினூடாகக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிச் சட்டத்திற்கமையச் சமூகப் பாதுகாப்பு வரி சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். வரிப்பணம் உரிய காலப்பகுதிக்குள் செலுத்தப்பட வேண்டும். குறித்த காலத்தில் வரி செலுத்தாமையால் செலுத்தப்பட வேண்டிய தண்டப்பணத்திற்குப் பொறுப்பான தரப்பினர் இனங்காணப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 28,970,838 தொகையான நட்டம் ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 23,476,445 தொகையாகக் காணப்பட்டது. அதற்கமைய நிதி விளைவுகளில் முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 5,494,393 இனால் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டது. இந் நட்டம் அதிகரிப்பதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் நேரடிச் செலவுகள் ரூபா 110,250,647 இனால் அதாவது 60 சதவீதத்தால் அதிகரித்தமையே முக்கிய காரணமாக அமைந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

விடயம்	2024 (ரூபா)	2023 (ரூபா)	வேறுபாடு (ரூபா)	சதவீத வேறுபாடு (%)
வருமானம்	339,635,598	233,328,718	106,306,880	46
நேரடிச் செலவுகள்	294,303,535	184,052,888	110,250,647	60
ஏனைய வருமானம்	7,762,060	5,450,155	2,311,905	42
நிர்வாகச் செலவுகள்	61,315,652	69,328,528	(8,012,876)	(11)
விற்பனை மற்றும் விநியோகச் செலவுகள்	14,447,873	7,129,350	7,318,523	103
நிதிச் செலவுகள்	5,400,886	468,905	4,931,981	1052

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலாபகரமான மற்றும் தரமான படைப்பாக்கங்களை உருவாக்கி அரச துறையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உயிரூட்டுவதும், அரசாங்க நிதியை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த உதவுவதும் கம்பனியின் பிரதான நோக்கமாகும். எவ்வாறாயினும், அரச நிறுவனங்களிடமிருந்து ஊடகம், விளம்பரம் மற்றும் தயாரிப்புப் பணிகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்படும் பெரும்பாலான கட்டளைகளை ஏனைய தயாரிப்பு மற்றும் விளம்பர நிறுவனங்களின் ஊடாக மேற்கொண்டு வழங்கும் ஓர் இடைத்தரகர் பணியை மாத்திரமே கம்பனி ஆற்றி, அதற்காக ஒரு தரகுப் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது. நிறுவனம் இப்பணிகளை வெளிவாரி வழங்குநர்களிடம் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு	கம்பனியின் நோக்கு இலங்கையின் முன்னணி விளம்பர முகவராக மாறுவதாகும் எனவும், ஆக்கபூர்வமான தயாரிப்பு மற்றும் விளம்பரங்களை வெளிப்படுத்துவதே நிறுவனத்தின் பணியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக விளம்பர முகவர்கள் 15 சதவீத முகவர் தரகுப் பணத்தை அறவிடுவதாகவும், அந்த 15 சதவீத தரகுப்பணத் தொகையிலிருந்து ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஈடுசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அச்சுப் பணிகளை அச்சுக்கூடத்திற்கு வழங்கி வாடிக்கையாளரின்	கம்பனியின் நோக்கங்கள் மற்றும் அரசாங்க நிதியை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த உதவும் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லலாகாது.

வழங்கும் போது, அதில் ஓர் இலாப வரம்பையும் சேர்ப்பதன் மூலம் வாடிக்கையாளரான அரசு நிறுவனத்திற்கு மேலதிகச் செலவை ஏற்க வேண்டியுள்ளமை அவதானிக்கப்பட்டது. இதன்போது அரசாங்க நிதியை இலாபகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் பயன்படுத்தும் நோக்கத்திலிருந்து நிறுவனம் விலகிச் செல்வது அவதானிக்கப்பட்டது.

தேவையை நிறுவனம் பூர்த்தி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- (ஆ) செலசினே கம்பனியால் அரசு நிறுவனங்களுக்கு விலைப்பட்டியலிடும் போது வழங்குநர்களின் விலைகள் மற்றும் செலசினே தரகுப் பணம் ஆகியவற்றின் மீது மீண்டும் பெறுமதி சேர்வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி கணக்கிடப்படுவதால், அரசு நிறுவனங்கள் ஒரே பெறுமதியின் மீது மீண்டும் வரி செலுத்துவது அவதானிக்கப்பட்டது. அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் பெறுமதி சேர்வரிக்காக பதிவு செய்யப்படாமையால், இவ்வரி அவ் அமைச்சுகளுக்கு ஒரு செலவாக மாறுகின்றது. அதற்கமைய, மீளாய்வாண்டின் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் செலசினே கம்பனியினூடாக 03 நிகழ்வு முகாமைத்துவத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதற்காக அமைச்சு ரூபா 64,325,446 செலவிட்டிருந்தது. நேரடியாக வழங்குநர்களிடம் சேவையைப் பெற்றிருப்பின் அதற்காக அமைச்சிற்கு ஏற்பட்டிருக்க வேண்டிய செலவு ரூபா 45,744,000 மாத்திரமேயான போதிலும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் மேலதிகமாக ரூபா 18,581,446 ஐ ஏற்க நேரிட்டது. இதில் உள்ளடங்கியுள்ள மொத்த பெறுமதி சேர் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிப் பெறுமதி ரூபா 11,141,946 ஆகும்.
- பதில் வழங்கப்படவில்லை. விலைப்பட்டியலிடும் போது இரட்டை வரி கணக்கீடுகள் இடம்பெறாதவாறு செயற்பட வேண்டும்.
- (இ) 2022 - 2026 ஆண்டுகளுக்கான கூட்டுத் திட்டத்தின் படி கம்பனி ஒவ்வொரு ஆண்டும் ஊழியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளை நடத்தவும் ஊழியர்களுக்கு ஊழியர் திறன் மேம்பாடு மற்றும் திறமையான புதிய கலைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக 2022- திட்டமிடப்பட்ட பணிகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பயிற்சிகளை வழங்கவும் 2026 திட்டத்தின் கீழ் திட்டமிட்டிருந்த போதிலும், 2024 திட்டமிடப்பட்ட பயிற்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும், 2024 இல் முன்னாள் பொது முகாமையாளரால் எந்தவிதச் செலவுமின்றி ஊழியர்களின் கோப்பு முகாமைத்துவ அறிவு வளர்ச்சிக்காக ஒரு திட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.2 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2022-2026 கூட்டுத் திட்டத்தின் மூலம் 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் முறையே ரூபா 860 மில்லியன், ரூபா 903 மில்லியன் மற்றும் ரூபா 945 மில்லியன் வருடாந்த விற்பனை வருமானத்தை எட்டத் திட்டமிட்டிருந்த போதிலும், அவ்வாண்டுகளில் முறையே ரூபா 323 மில்லியன், ரூபா 233 மில்லியன் மற்றும் ரூபா 344 மில்லியன் வருமானத்தையே ஈட்ட முடிந்தது. மேலும், 2024 செயற்பாட்டுத் திட்டத்தின் படி தயாரிப்பு மற்றும் சமூக, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வருமான மூலங்களுக்காக முறையே ரூபா 160 மில்லியன் மற்றும் ரூபா 35 மில்லியன் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஈட்டப்பட்ட வருமானம் முறையே ரூபா 14.2 மில்லியன் மற்றும் ரூபா 1.69 மில்லியன் மாத்திரமேயாகும். இதன் பௌதீக முன்னேற்றம் 11 சதவீதமாகவும் 01 சதவீதமாகவுமே காணப்பட்டது.	2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் அரசு பாதிட்டில் ஊடக விளம்பரப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டமை காரணமாக இலக்கிடப்பட்ட விற்பனை வருமானத்தை எட்டுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 2022 இல் விற்பனை வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன் 2023 ஆம் ஆண்டிற்கு முன்னைய ஆண்டின் வருமானத்திலிருந்து 5 சதவீத வளர்ச்சியை எட்டுவது கடினமாக இருந்ததாகவும், 2024 இல் நிகழ்வு முகாமைத்துவத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டதாகவும், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குறைந்த 2024 ஆம் ஆண்டில் குறைந்த மட்டத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.	வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) கம்பனியின் கூட்டுத் திட்டத்தின் படி, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் விற்பனை இலக்கு களை எட்டி கம்பனியின் விற்பனையை அதிகரிப்பதற்காக உள்வாங்கப்பட்ட உத்திகள் எனவையும் அக் காலப்பகுதியின் போது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. உள்வாங்கப்பட்ட உத்திகள் இலக்குகளை எட்டுவதற்காக கம்பனி முகாமைத்துவம் கவனம்	அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதி இல்லாதமையால் விற்பனை அதிகாரிகளைப் பதவிக்கு அமர்த்த முடியாமல் போனதாகவும், 2021 இற்குப் பின்னர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், கம்பனியின் மோசமான நிதி நிலமையே இதற்குப் பிரதான காரணம் எனவும், கிளைகள் நிறுவப்படவில்லை எனவும்,	தீர்மானிக்கப்பட்ட உத்திகள் மற்றும் இலக்குகளை எட்டுவதில் முகாமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும்.

செலுத்தியிருக்கவில்லை. அதற்கமைய, 2022 முதல் தலா இரு விற்பனை நிறைவேற்று அதிகாரி களை ஆட்சேர்த்தல் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 05 ஆண்டுகளின் போது வாடிக்கையாளர் சேவைப் பயிற்சி வழங்குதல், 2022 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் ஆண்டிற்கு 02 புதிய கிளைகளை நிறுவுதல் மற்றும் அரசு நிறுவனங்களுக்குள் ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற உத்திகள் வகுக்கப்பட்டிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வில்லை.

தற்போது விற்பனைப் பிரிவு ஊக்குவிப்புத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.3 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>2022-2026 ஆண்டு களுக்கு உரித்தான கூட்டுத் திட்டத்தின் படி, கம்பனியால் 2022 இல் ஒரு ட்ரோன் கேமரா, ஒரு கறுப்பு-வெள்ளை அச்ச இயந்திரம், 02 Apple கணினிகள், விசிட்டிங் கார்டு மற்றும் சான்றிதழ்களை அச்சிடத் தயாரிப்பு மட்டத்திலான புதிய அச்ச இயந்திரம் கொள்வனவு செய்வதற்கும், குரல் பதிவுக்கூடம் மற்றும் படைப்பாக்கங்களைக் காட்சிப்படுத்த ஒரு கூடத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. 2023 இல் ஓர் ENG கேமரா கொள்வனவு செய்வதற்கும், 2024 இல் விளம்பரம் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பிற்காக இரண்டாவது எடிட்டிங் கூடத்தை 4K தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.</p> <p>எவ்வாறாயினும், 2024 வரை இத்திட்டத்திலுள்ள எந்தவொரு கொள்வனவோ அல்லது மேம்படுத்தலோ செய்யப்படவில்லை.</p>	<p>இப்பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை எனவும், இவை மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>	<p>கம்பனியின் நோக்கங்களை எட்டக்கூடிய வகையில் அடையக்கூடிய மட்டத்திலான பணிகளைத் தீர்மானித்து திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும்</p>